

GKR'S INSTITUTE



✍ DAILY CURRENT AFFAIRS

✍ MONTHLY MAGAZINE

✍ TOPICWISE QUESTION

✍ WEEKLY CURRENT AFFAIRS

✍ ONE LINER FOR CURRENT AFFAIRS

✍ MONTHLY QUESTION AND ANSWER

04.09.2022

WEBSITE LINK : <https://gkrsinstitute.com/>

Telegram Link : <https://t.me/gkrsInstitute>

FACEBOOK LINK : <https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-102987411064022/>

மாநில செய்திகள்

1. 'ஒரு வார்த்தை'

- ❖ ட்விட்டரில் பரபரப்பாக நடைபெற்ற ஒரு வார்த்தை சவாலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
- ❖ **அமெரிக்காவைச்** சேர்ந்த ரயில் நிறுவனம் முதலில், ரயில் என்கிற ஒரு வார்த்தையை twitter-ல் பதிவிட்டு அனைவரையும் சவாலுக்கு அழைத்தது.
- ❖ அமெரிக்க அதிபர் **ஜோபைடனும் ஜனநாயகம்** என்கிற வார்த்தையை பதிவு செய்தார்.
- ❖ கிரிக்கெட் வீரர் **சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்** என்கிற வார்த்தையை பதிவு செய்தார்.
- ❖ இந்தச் சவாலில் தமிழக முதல்வர் **மு.க.ஸ்டாலின் திராவிடம்** என்கிற வார்த்தையை பதிவு செய்தார்.

2. உண்டு உறைவிட பள்ளி திட்டம்

- ❖ அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதலை வழங்கும் வகையில் **உண்டு உறைவிட பள்ளி எனும் புதிய திட்டம்** நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் தொடங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ❖ மாநில அளவில் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினர் அதிகம் வாழும்
 - விழுப்புரம்
 - கடலூர்
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - திருச்சி
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தர்மபுரி
 - திருவண்ணாமலை
 - கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய செய்திகள்

1. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா

- ❖ பிரிட்டனை பின்னுக்கு தள்ளி **உலகின் ஐந்தாவது** மிகப் பெரிய பொருளாதார நாடாக **இந்தியா** உருவெடுத்துள்ளது.
- ❖ சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளின் அடிப்படையில் '**ப்ளூம்பெர்க்**' ஊடக நிறுவனம் இதனை கூறியுள்ளது.
- ❖ கடந்த மார்ச் மாதம் வரையிலான கணக்கீட்டின்படி இந்தியாவின் பொருளாதார மதிப்பு 85,470 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.
- ❖ அதே காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதார மதிப்பு 81,600 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.
- ❖ நடப்பு 2022 - 23 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் **13.5% வளர்ச்சி** கண்டிருந்தது.
- ❖ முதல் 10 நாட்கள்

- அமெரிக்கா
- சீனா
- ஜப்பான்
- ஜெர்மனி
- இந்தியா
- பிரிட்டன்
- பிரான்ஸ்
- இத்தாலி
- பிரேசில்
- கனடா

2. ஏற்றுமதியில் 9.25 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு

- ❖ இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு **9.25 சதவீதம்** என்றார் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
- ❖ **கரூரில்** நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 13 ஆவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மாநாட்டை அமைச்சர்கள் **தா.மோ.அன்பரசன், வி.செந்தில் பாலாஜி** தொடக்கி வைத்தனர்.
- ❖ தமிழகம் இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- ❖ தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 2,113 கோடி கடனுதவியில் **86 சதவீத** கடனுதவியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.
- ❖ தொழில் முனைவோர்கள் வங்கி கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை குறைக்க இந்தியாவில் முதல் முறையாக ரூபாய் 100 கோடியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தமிழக முதல்வர் அண்மையில் தொடங்கி வைத்தார்.
- ❖ குறு, சிறு, நடுத்தர தொழில் துறையின் மூலம் **நீட்ஸ், இளையோர் சுய வேலைவாய்ப்பு திட்டம் பிளம்இஜிபி** ஆகிய மூன்று வகையான சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

3. இரவு வான் சரணாலயம்

- ❖ இந்தியாவின் முதலாவது இரவு வான் சரணாலயம் **லடாக்கின் ஹான்லேயில்** மூன்று மாதங்களுக்குள் அமைக்கப்படும் என்றும், இது இந்தியாவில் வானியல் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்ப இணையமைச்சர் **ஜிதேந்திர சிங்** தெரிவித்தார்.
- ❖ லடாக்கில் அமையும் இரவு வான் சரணாலயம், **சாங்தான் வனவிலங்கு சரணாலயத்தின்** ஒரு பகுதியாக லடாக்கில் உள்ள ஹான்லேயில் அமைக்கப்படும்.
- ❖ இது இந்தியாவில் வானியல் சுற்றுலாவை அதிகரிக்கும்.
- ❖ மேலும் இது **ஆப்டிகல், இன்ஃப்ரா-ரெட்** மற்றும் **காமா-ரே** தொலைநோக்கிகளுக்கான உலகின் மிக உயர்ந்த தளங்களில் ஒன்றாக இருக்கும்.

4. ஏஐஎஃப்எஃப் பொதுச்செயலாளர்

- ❖ அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக **ஷாஜி பிரபாகரன்** நியமிக்கப்பட்டுள்ளார்.
- ❖ புதிய தலைவராக முன்னாள் இந்திய வீரர் **கல்யாண் செளபே** தேர்வு செய்யப்பட்டார்.

- ❖ புதிய நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
- ❖ இந்நிலையில் புதிய பொதுச் செயலாளராக ஷாஜி பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.
- ❖ துணை பொதுச்செயலாளராக சுனந்தோ தர் நியமிக்கப்பட்டார்.
- ❖ ஏஐஎஃப்எஃப் வரலாற்றில் முதன்முதலாக வீரர் ஒருவர் தலைவராகி உள்ளார்.
- ❖ மேலும் 6 முன்னால் வீரர்களும் கால் பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் பங்கேற்றுள்ளனர்.
- ❖ **ஐஎம் விஜயன், சபீர் அலி** ஆகியோரும் இதில் அடங்குவர்

விளையாட்டு செய்திகள்

1. ஓய்வு பெற்றார் செரீனா வில்லியம்ஸ்

- ❖ மகளிர் ஒற்றையர் பிரிவில் முடிதூடா ராணியாக திகழ்ந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மொத்தம் **23 கிராண்ட்ஸ்லாம்** சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.
- ❖ உலகின் நண்பர் ஒன் வீராங்கனையாக நீண்ட காலம் இருந்த பெருமையும் அவர் வசம் உள்ளது.